

இஸ்லாம்

தரம் 10

(இழந்த காலப்பகுதிக் கற்றலை ஈடுசெய்வதற்கான திட்டம்)



சமயங்கள் மற்றும் விழுமியங்கள் கல்வித் துறை

தேசிய கல்வி நிறுவகம்

முகரகம

இஸ்லாம் - தரம் 10

தேர்ச்சி	தேர்ச்சி மட்டம்	கற்றல் பேறுகள்	பாடநூல் பக்கம்	ஆ.வழி. பக்கம்	தலைப்பு	பாடவேளை
தரம் 9						
4. இஸ்லாத்தின் மூலாதாரங்கள் பற்றிய தெளிவான அறிவைப் பெற்று அதனடிப்படையில் வாழ்க்கை முறையை நெறிப்படுத்திக் கொள்வார	4.1 அல்குர்ஆன் அருளப்பட்டு தொகுக்கப்பட்ட வரலாற்றை விளக்குவார்	<ul style="list-style-type: none"> • அல்குர்ஆன் அருளப்பட்ட முறையினை விளக்குவார். • முதல் வஹி அருளப்பட்ட நிகழ்வைக் கதையாகக் கூறுவார். • அல்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட, தொகுக்கப்பட்ட முறையினைச் சுருக்கமாக விளக்குவார். • அல்குர்ஆன் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டதென்பதை நம்பி ஓழுகுவார் 	63	35	அல்குர்ஆன் அருளப்படல் தொகுக்கப்படல் (15,16)	3
	4.2 பிரதான ஹதீஸ் கிரந்தங்க ளையும் அவற்றின் ஆசிரியர்களையும் அறிந்து கூறுவார்.	<ul style="list-style-type: none"> • பிரதான ஹதீஸ் கிரந்தங்களைப் பட்டியற்படுத்துவார். • பிரதான ஹதீஸ் கிரந்தங்களின் ஆசிரியர்களை இனங்கண்டு கூறுவார். • அவற்றின் அமைப்புப் பற்றி சுருக்கமாக எழுதுவார். • பிரதான ஹதீஸ் நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்களைத் தேடி வாசிப்பார 	72	43	ஹதீஸ்துறை இமாம்கள் (18)	3
5. நபிமார்கள், ஸஹாபாக்கள், முன்னோர்களின் வாழ்க்கை முறைகளைக் கற்று அவர்களது முன்மாதிரிகளை ஏற்று நடப்பார்.	5.1 நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு கொண்டு அவர்களின் முன்மாதிரிகளைப் பின்பற்றுவார்.	<ul style="list-style-type: none"> • நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு கொள்ள வேண்டியதற்கான காரணங்களை முன்வைப்பார். • நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு கொள்ளவதை வெளிப்படுத்தும் முறைகளை விளக்குவார். • மஹப்பதுல் றஸூல் லின் வெளிப்பாடுகளை அறிந்து கடைப்பிடிப்பார். 	81	47	மஹப்பதுர் ரஸூல் (20)	3

<p>6. பொருளீட்டல் தொடர்பாக இஸ்லாமிய போதனைகளையும் குடும்ப வாழ்வு தொடர்பாக இஸ்லாமிய கருத்தையும் விளங்கி அவற்றை வாழ்வில் முறையாகக் கடைப்பிடித்து வருவார்.</p>	<p>6.1 ஹலால் - ஹராம் தொடர்பாக அறிந்து அவற்றை வாழ்வில் கடைப்பிடிப்பார்.</p>	<ul style="list-style-type: none"> • ஹலால், ஹராம் என்ற பதங்களின் விளக்கத்தை எடுத்துரைப்பார். • ஹலால், ஹராம் என்பவற்றின் பரப்பை அறிந்து விளக்குவார். • ஹலாலைப் பேணுவதன் மூலமும் ஹராத்தைத் தவிர்ப்பதன் மூலமும் கிடைக்கும் ஆன்மிக லௌகீகப் பயன்களைப் பட்டியற்படுத்துவார். • வாழ்வில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஹராத்தில் இருந்து தவிரந்து ஹலாலைப் பேணி ஒழுக்குவார் 	111	66	ஹலால் ஹராம் பேணல் (25)	2
<p>7. ஒவ்வோர் அம்சம் தொடர்பாகவும் இஸ்லாத்திற்கென தனியானதொரு பார்வை உண்டென்பதைப் புரிந்து அதனடிப்படையில் அனைத்தையும் நோக்கித் திறனாய்வார்.</p>	<p>7.1 பிற சமயங்களை மதித்து அவற்றுக்குரிய கண்ணியத்தை வழங்குவார்.</p>	<ul style="list-style-type: none"> • பிறசமயங்கள் பற்றிய இஸ்லாத்தின் போதனைகளைப் பட்டியல் படுத்துவார் • பிறசமயங்களுக்கும் அவற்றைப் பின்பற்றுவோருக்கும் உரிய உரிமைகளை விளங்கிச் செயற்படுவார். • பிற சமயத்தின் கிரியைகளில் கலந்துகொள்வது தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்களைப் பின்பற்றுவார். • பிறசமயத்தவர்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகளை இனங்கண்டு கூறுவார் • பிறசமயத்தவர்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்புச் செய்வார். 	115	68	இன நல்லுறவு பிற சமயங்களை மதித்தல் (26,27)	3
தரம் 10						
<p>1. அகீதா பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெற்று வாழ்க்கையை</p>	<p>1.1 ஈமானுக்கும் அமலுக்குமிடையிலான தொடர்பை இனங்கண்டு கூறுவார்.</p>	<ul style="list-style-type: none"> • ஈமானின் விரிவான கருத்தை அறிந்து கூறுவார். • பிழையான நம்பிக்கைகளால் வரும் தீமைகளை இனங்கண்டு கூறுவார். • நற்செயல்களுக்கும் நன்னடத்தைகளுக்கும் உறுதியான 	4	4	ஈமானும் அமலும் (4,5)	2

நெறிப்படுத்திக் கொள்வார்.		<p>ஈமானே காரணமாகும் என்பதை சரிகண்டு செயற்படுவார்.</p> <ul style="list-style-type: none"> • உறுதியான ஈமானின் மூலம் சமூக வாழ்வில் முன்மாதிரியாகத் திகழ்வார். 				
2. இபாதத் பற்றிய எண்ணக்கருவை விளங்கி வாழ்வை இபாதத்தாக மாற்றிக் கொள்வதற்காக இபாதத்துக்களைச் சீராகவும் தொடராகவும் கரிசனையோடும் நிறைவேற்றி வருவார்	2.1 இபாதத் என்பதை விளக்கி முழு வாழ்வையுமே இபாதத்தாக நோக்கும் மனப்பாங்கை ஏற்படுத்திக் கொள்வார்.	<ul style="list-style-type: none"> • இபாதத் என்பதன் கருத்தையும் அதன் பிரயோகத்தையும் முன்வைப்பார் • உலகியல் செயற்பாடொன்றை இபாதத்தாக மாற்றிக் கொள்வதற்கான நிபந்தனைகளை பட்டியல்படுத்துவார். • இபாதத்தின் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன என்பதை விளக்குவார். • இபாதத்தின் எவ்வாறு மனித வாழ்வை நெறிப்படுத்துகின்றன என்பதை ஆராய்வார். 	19	13	இபாதத் (6)	2
	2.2 தொழுகையின் முக்கியத்துவத்தையும் பயனையும் அறிந்து தொழுகையைப் பேணி வருவார்	<ul style="list-style-type: none"> • தொழுகை இஸ்லாத்தில் அடிப்படைக் கடமைகளில் முதன்மையானது என்பதற்கான ஆதாரங்களை எடுத்துக் கூறுவார். • தொழுகையின் முக்கியத்துவத்தை ஆதாரங்களுடன் விளக்குவார். • தொழுகையின் ஒவ்வொரு நிலையையும் அறிந்து அவற்றில் ஓத வேண்டிய ஓதல்களை ஓதி வருவார். • தொழுகையை விடுவதால் ஏற்படும் பாதிப்புக்களை அறிந்து அதனைத் தவறாமல் நிறைவேற்றி வருவார். • தொழுகையின்பின் ஓத வேண்டிய அவ்ராதுகளை அறிந்து மனமமிட்டு வருவார். • அவ்ராதுகளை ஓதுவதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதை அறிந்து அதனைக் கடைப்பிடித்து வருவார். • நபியவர்கள் தொழுது முடிந்து ஓதிய ஓதல்களை மற்றவர்களுக்கும் சொல்லிக் காட்டுவார். 	29	17	ஸிபதுஸ் ஸலாத், தொழுகை ஓதுல்கள் (8,9)	2

		<ul style="list-style-type: none"> • குறித்த அவ்ராதுகளின் பொருளை அறிந்து பிறருக்கு எடுத்துக் கூறுவார். 				
3. தஸ்கியா பற்றி விளங்கி ஆன்மீக ஒழுக்கப் பண்புகளைக் கடைப்பிடித்து ஒழுகுவார்.	3.1 தஸ்கியா பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டத்தை அறிந்து அவற்றைக் கடைப்பிடித்து வருவார்.	<ul style="list-style-type: none"> • அத்தஸ்கியா என்றால் என்ன என்பதை விளக்கிக் கூறுவார். • அத்தஸ்கியாவின் முக்கியத்துவத்தை விபரிப்பார் • அத்தஸ்கியாவின் நோக்கத்தை விளக்கிக் கூறுவார். • அத்தஸ்கியாவை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளைக் கடைப்பிடிப்பார். 	43		அத் தஸ்கியா (10)	2
4. இஸ்லாத்தின் மூலாதாரங்கள் பற்றிய தெளிவான அறிவைப் பெற்று அதனடிப்படையில் வாழ்க்கை முறையை நெறிப்படுத்திக் கொள்வார்	4.1 வஹியின் முக்கியத்துவத்தை விளங்கி அதனை எடுத்துக் கூறுவார்.	<ul style="list-style-type: none"> • வஹி என்பதன் வரைவிலக்கணத்தை அறிந்து கூறுவார். • மனித அறிவுக்கும் வஹிக்குமிடையிலான வேறுபாடுகளை இனங்கண்டு கூறுவார். • வஹியின் முக்கியத்துவத்தை அறிந்து அதன் போதனைகளை பின்பற்றிப் ஒழுகுவார். • ஈருலக வாழ்வின் வெற்றிக்கும் வஹியே அடிப்படையாக அமையும் என்பதை நிறுவிக் காட்டுவார். • வஹி அருளப்பட்ட முறைகளையும் அதன் வகைகளையும் தொகுத்துக் கூறுவார். 	63	25	வஹியின் முக்கியத்துவம்	3
	4.2 துணை மூலாதாரங்களான இஜ்மா, கியாஸின் பயன்பாட்டை விளக்கிக் கூறுவார்.	<ul style="list-style-type: none"> • நவீன பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இஜ்மதிஹாத் தேவைப்படுகிறது என்பதை அறிந்து கூறுவார். • இஜ்மதிஹாத் செயற்பாட்டினூடாகவே இஜ்மா, கியாஸ் தோன்றின என்பதை விளக்கிக் கூறுவார். • இஜ்மா, கியாஸ் அடிப்படையில் பெறப்பட்ட தீர்வுகளை அறிந்து ஏனையோருக்கு எடுத்துக் கூறுவார். • இஜ்மா, கியாஸின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ்வில் கடைப்பிடிப்பார். 	68	31	துறை மூலாதாரங்கள் (17)	3

		<ul style="list-style-type: none"> • இஜ்மாவாக்கும் கியாஸுக்குமிடையிலான வேறுபாடுகளை எடுத்துக் காட்டுவார் 				
5. பொருளீட்டல் தொடர்பாக இஸ்லாமிய போதனைகளையும் குடும்ப வாழ்வு தொடர்பாக இஸ்லாமிய கருத்தையும் விளங்கி அவற்றை வாழ்வில் முறையாகக் கடைப்பிடித்து வருவார்.	5.1 உழைப்பின் முக்கியத்துவத்தை அறிந்து இஸ்லாத்தின் வழிமுறையில் அவற்றை நடைமுறைப்படுத்துவார்.	<ul style="list-style-type: none"> • இஸ்லாம் பொருளியல் துறைக்கு வழிகாட்டும் பாங்கை விளக்கிக் கூறுவார் • இஸ்லாமிய பொருளாதரம் பற்றிப் பேசும் அல்குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களை அறிந்து கூறுவார். • இஸ்லாமிய பொருளாதாரத்தின் சிறப்பியல்புகளை இனங்கண்டு முன்வைப்பார். • இஸ்லாமிய பொருளீட்டலின் வரையறைகளை அறிந்து ஒப்புவிப்பார். • உழைப்பின் முக்கியத்துவத்தை அறிந்து விளக்கிக் கூறுவார் • உழைப்பின் சிறப்பை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் விபரிப்பார். • உழைத்து வாழ வேண்டுமென்ற உணர்வைப் பெற்றுச் செயற்படுவார். • எச்சந்தர்ப்பத்திலும் யாசகம் கேட்டு வாழக் கூடாது என்ற உணர்வோடு வாழ்ந்து காட்டுவார். • இஸ்லாமிய வியாபாரம் பற்றி அறிந்து விளக்கிக் கூறுவார். • நேர்மையான வியாபாரிகளுக்கு மறுமையில் கிடைக்கும் பாக்கியங்கள் பற்றி அறிந்து மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டுவார். • கொடுக்கல்- வாங்கலில் நேர்மையைக் கடைப்பிடித்து ஒழுகி வருவார். • வியாபாரத்தில் ஹலால்- ஹராம் பேண வேண்டும் என்பதை அறிந்து உணர்ந்து நாளாந்த வாழ்வில் செயற்படுத்துவார். • விவசாயம் மற்றும் கைத்தொழிலுக்கு இஸ்லாம் கொடுத்துள்ள முக்கியத்துவம் பற்றி அறிந்து விளக்கிக் கூறுவார். 	102	44	உழைப்பு(22-24)	4

		<ul style="list-style-type: none"> • நபிமார்கள் விவசாயம், கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிந்து அவற்றை பட்டியற்படுத்துவார் • விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றில் ஈடுபடுவதனால் ஏற்படும் பயன்களை எடுத்துக் கூறுவார். • தொழில்களையும் தொழிலாளர்களையும் மதித்து நடப்பார். 				
6. ஒவ்வொரு அம்சம் தொடர்பாகவும் இஸ்லாத்திற்கென தனியானதொரு பார்வை உண்டென்பதை புரிந்து அதனடிப்படையில் அனைத்தையும் நோக்கித் திறனாய்வர	<p>6.1 இளமையின் முக்கியத்துவத்தை விளங்கி இளமையில் நிறைவேற்ற வேண்டிய பணியைத் திறம்படச் செய்து வருவார்.</p> <p>உடல், உள ஆரோக்கியம் பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டத்தை விளங்கித் தன்னைப் பயிற்றுவித்துக் கொள்வார்.</p>	<ul style="list-style-type: none"> • இளமைப் பருவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன்படி செயற்பட்டு வருவார். • இளைஞர்களின் பண்புகள், திறமைகள், ஆற்றல்கள் என்பவற்றை அறிந்து கூறுவார். • இளமைப் பருவத்தில் ஆற்ற வேண்டிய பணிகளை அறிந்து அதன்படி ஒழுக்குவார். • மறுமையில் இளமைப் பருவம் தொடர்பாக அல்லாஹ் விசாரிப்பான் என்பதை உணர்ந்து நடப்பார் • உடல், உள ஆரோக்கியம் பெறுவது எவ்வாறு என்பதை அறிந்து கூறுவார். • உடல், உள ஆரோக்கியத்தைக் கெடுக்கும் விடயங்களை இனங்கண்டு அதிலிருந்து தவிர்ந்து நடப்பார். • உடலைப் போலவே உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்து கூறுவார். • உடல், உள ஆரோக்கியம் மறுமை வெற்றிக்கு வழியமைக்கும் என்பதை உணர்ந்து ஒழுக்குவார். 	124	60	இளமையும், உடல் ஆரோக்கியமும்	4
	6.2 இஸ்லாத்தில் நடுநிலை பேணுவதன் அவசியத்தை	<ul style="list-style-type: none"> • நடுநிலை பேணுவதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து அதன்படி செயற்பட்டு வருவார். 	133	59	நடுநிலை பேணல் (29) பிக்ஹுல் அவ்லவிய்யாத் (30)	4

	<p>விளங்கி வாழ்வில் கடைப்பிடிப்பார்.</p> <p>பிக்ஹூல் அவ்லவிய்யாத் என்ற எண்ணக்கருவை விளங்கி வாழ்வில் ஒழுகிவருவார்.</p>	<ul style="list-style-type: none"> • நடுநிலை பேணுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கூறுவார். • நடு நிலை தவறும்போது ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகக் அக்கறையுடன் செயற்பட்டு வருவார். • இஸ்லாத்தில் நடு நிலை பேணுவது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள போதனைகளை ஏற்று முன்வைப்பார். • தமது வாழ்வில் முதன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை அறிந்து கூறுவார். • அன்றாட வாழ்வில் அனைத்து விடயங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டதாக அமைய வேண்டும் என்பதை உணர்ந்து நடப்பார். • வாழ்க்கையில் பல்வேறு விடயங்களிலும் முதன்மைப்படுத்தும் ஆற்றலைப் பெற்று அதன்படி செயற்பட்டு வருவார். • முதன்மைப்படுத்தல் மூலம் தனிமனித, சமூக நலன்கள் பேணப்படுகிறது என்பதை விளங்கி ஒழுகுவார். 				